

## பாஸ்கா 3ஆம் வாரம் - ஞாயிறு

### மூன்றாம் ஆண்டு

#### திருப்பலி முன்னுரை

அன்பார்ந்தவர்களே, பாஸ்கா மூன்றாம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், “மனிதருக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்” என்ற பேதுரு கூறுவதன் வழியாக நாம் உள்வாங்கிக் கொள்ளப் போகும் சிந்தனை, “கீழ்ப்படிதல்”, “பலிகளை விடச் சிறந்தது கீழ்ப்படிதல்” என சாமுவேல் முதல் புத்தகம் கூறுகின்றது. பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம், மோசே தொடங்கி புதிய ஏற்பாட்டில் அன்னைமரி, யோசேப்பு என அனைவரும் இறைவனுக்கு, இறைத்திருவுளத்துக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தனர். இவை அனைத்திற்கும் சிகரமாக, உச்சகட்டமாக இறைமகன், சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு தந்தையின் திருவுளத்திற்கு கீழ்ப்படிந்தார். “ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் நாம் பாவிகளானோம், ஆனால், ஒரு மனிதரின் கீழ்ப்படிதலால் நாம் அனைவரும் கடவுளுக்கு ஏற்புடையவர்களானோம்.” புனித பவுல் கூறுகின்றார். ஆம், இயேசுவின் கீழ்ப்படிதலால்தான் நாம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளோம்.

நம் வாழ்விலும் நாம் இறைவனுக்கு, இறைத்திருவுளத்துக்குக் கீழ்ப்படிந்து, அது எத்தகைய நிலையென்றாலும் ஏற்று வாழ வேண்டும். இன்றைய தலைமுறையினரிடம் கீழ்ப்படிதல் என்ற மேலான பண்பு, இன்று மறைந்து கொண்டிருக்கின்றது. “நீயா, நானா” என்ற ஆணவ நிலையே மனிதர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய நிலை மாற்றம் பெற்று, இறைமகன் இயேசு கிறிஸ்து எவ்வாறு இறைவனுக்கும், தம் பெற்றோருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்து முன்மாதிரிகை காட்டினாரோ, அதை நாமும் நம் வாழ்வில் ஏற்று, கடைப்பிடிப்பவர்களாக வாழ்ந்திட வரம் வேண்டி, இப்புனித திருப்பலியில் நம்மை அர்ப்பணிப்போம்.

#### முதல் வாசக முன்னுரை (திருத்தாதர் பணிகள் 5:27-32, 40-41)

உண்மைக்குரியவர்களே, இன்றைய முதல் வாசகம், யூத தலைமைச் சங்கத்துக்கு முன்பாக திருத்தாதர்கள் இயேசுவின் உயிர்ப்புக்கு துணிவுடன் சான்று பகர்ந்ததை எடுத்துரைக்கிறது. யூதர்களின் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்ட இயேசு, கடவுளின் வல்லமையால் உயிர்த்தெழுந்தார் என்பதை திருத்தாதர்கள் பறைசாற்றுவதைக் காண்கிறோம். மக்களைப் பாவங்களில் இருந்து விடுவிக்கும் மீட்பரான இயேசு, தந்தையாம் கடவுளின் வலது பக்கத்தில் வீற்றிருப்பதை நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவுக்காக அவமதிப்பையும் சகித்து வாழ வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

#### இரண்டாம் வாசக முன்னுரை (திருவெளிப்பாடு 5: 11-14)

உண்மைக்குரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், நமக்காக கொல்லப்பட்டு, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவை கடவுளின் ஆட்டுக்குட்டியாக சித்தரிக்கிறது. “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது” என்று விண்ணகத்தில் கேட்ட புகழொலியை யோவான் எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவின் மாட்சி இங்கு பறைசாற்றப்படுகிறது. விண்ணக அரியணையில் வீற்றிருக்கும் கடவுளில் கிறிஸ்துவின் மாட்சி துலங்குவதை உணர் நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் மாட்சியை உணர்ந்தவர்களாய், அவரது புகழ் பாடும் வகையில் வாழ வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

## இறைமக்களின் மன்றாட்டுகள்

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. “வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்” என்ற இறைவார்த்தைக்கேற்ப,

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், இருபால் துறவியர் அனைவருக்கும் நல்ல உடல், உள்ள நலன் தந்து, அவர்கள் எவ்வித சோதனைகளிலும், வேதனைகளிலும் வீழ்ந்திடாமல், தளாந்திடாமல், உம் பணியை ஆற்றலோடு, வல்லமையோடு செய்திட உற்சாகத்தை, ஊக்கத்தைக் கொடுத்து, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தைகளை நேரிய பாதையில் வழிநடத்திடவும், உம் அருள்நலமும், பேரன்பும் என்றும் அவர்களுக்கு நிறைவாய் கிடைத்திடவும் வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. “இளையோரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கின்றது, நீங்கள் தீயோனை வென்றுள்ளீர்கள்” என்ற இறைவார்த்தைக்கேற்ப,

இன்றைய இளைய சமூகத்தினர் எந்தவித தவறான, நெறிகேடான வழிகளில் தங்கள் வாழ்வை தொலைத்து விடாது, உண்மைத் தெய்வமாகிய உம்மையே தங்கள் வாழ்வின் ஒப்பற்ற முன்மாதிரியாகக் கொண்டு, உயர்ந்த இலட்சியத்துடன், தங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நற்செயல்கள் புரிபவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. “கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்” என்ற இறைவார்த்தைக்கேற்ப,

திருமணமான தம்பதியர்கள், தங்கள் இல்லற வாழ்வில், “தான்” என்ற ஆணவத்துடன் தங்கள் இல்லற வாழ்வை சீர்குலைக்காது, விலகிச் செல்லாது, தாங்கள் கொடுத்த வாக்குறுதிக்கு என்றும் பிரமாணிக்கமுள்ளவர்களாக, ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, கரம் கொடுத்து, உறவில் ஆழமான நம்பிக்கையுடன் என்றும் இணைபிரியாது வாழ்ந்திடவும், அவர்களுக்கு நன்மக்கட்பேற்றினைக் கொடுத்து, சிறந்த பெற்றோர்களாக வாழ்ந்திடவும் அருள் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. “ஏழைகளை மறக்க வேண்டாம்” என்ற இறைவார்த்தைக்கேற்ப,

வறுமையினால் தங்கள் வாழ்வில் துன்ப, துயரங்களை அனுபவித்து, கஷ்டத்துடனும், கண்ணீருடனும் வாழும் ஏழை மாந்தர்களை உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். அவர்களை புறக்கணிக்காமல், ஒதுக்காமல் அவர்களிலேதான் நீர் உறைந்திருக்கின்றீர் என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள் அவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து, அவர்கள் வாழ்வில் வளமையைக் கண்டிடச் செய்தருளக் கூடிய நன்மனதைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

5. “பண்பற்ற பேச்சுக்கு உன் நாவைப் பழக்காதே, அது பாவத்துக்குரிய பேச்சு” என்ற இறைவார்த்தைக்கேற்ப,

உடலில் மிகச் சிறிய உறுப்பான எங்கள் நாவினால் எங்கள் உடன் வாழும் மனிதர்களை பழித்துரைத்து, அவமானங்களைக் கொடுத்திருக்கின்றோம். பண்பற்ற பேச்சினால் பலரது வாழ்வை பாழ்படுத்தியுள்ளோம், அவர்கள் நன்மதிப்பை இழக்கச்

செய்திருக்கின்றோம். இத்தகைய இழிவான மனநிலையை அகற்றி, இனிய பேச்சிற்கும், பிறர் வாழ்விற்கு ஊக்கத்தையும் கொடுத்தருள எங்கள் நாவைப் பயன்படுத்திட, அருள் தரவேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

**“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16**

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com